



21. அடூத் தவர் மனவை அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடதைத் ததை வதைத் து சந்தோசப்பட வணேட்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனவையிக்கும் இருக்கும் என்று எண்ண வணேட்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வணேட்டும்.
24. சின்ன, சின்னத் தவேகைகளை நிறைவு செய்ய வணேட்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வணேட்டும்.
  
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை' என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனவையிடமும் காட்ட வணேட்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கயை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனவை.
28. நரேத்திற்குச் சாப்பிட வணேட்டும்.
29. சாப்பாடும் வணேட்டும் என்றால் முன் கூட்டியே சொல்ல வணேட்டும்.
30. எங்கு சினேறாலும் மனவையிடம் சொல்லி விட்டுச் சொல்ல வணேட்டும்.
  
31. சொன்ன நரேத்திற்கு வர வணேட்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வணேட்டும்.
33. மனவையின் பிறந்த நாள் தரைய வணேட்டும்.
34. மனவையிக்கும் பிடித்தவற்றைத் தரிந்து வதைத் திருக்க வணேட்டும்.
35. பொய், சப்தம், மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனவை வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் சலெவகுகு பணம் தர வணேட்டும்."

source: [http://copyfileto.blogspot.in/2014/08/blog-post\\_42.html](http://copyfileto.blogspot.in/2014/08/blog-post_42.html)